



# SG Digital

MyTransport.SG  
பயன்பாட்டு  
வழிமுறைகள்



## உங்களுக்குத் தெரியுமா?

MyTransport.SG செயலி வழங்கும் நிகழ்நேரத் தகவலையும் தனிப்பயனாக்கப்பட்ட விழிப்பூட்டிகளையும் பயன்படுத்தி உங்கள் பயணங்களைச் சிரமமின்றி திட்டமிடுங்கள்!

### படிநிலை 1


#### MyTransport.SG செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவுங்கள்

ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு அல்லது கூகல் பிளே ஸ்டோருக்குச் சென்று, MyTransport.SG செயலியைப் பதிவிறக்கம் செய்து, செயல்படுத்துங்கள்.


1. ஐஓஎஸ் பயன்படுத்துவோர், 'Get' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.
2. அண்ட்ராய்ட் பயன்படுத்துவோர், 'Install' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

### படிநிலை 2

#### உங்கள் பயணத்தைத் திட்டமிட முகவரி, பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து சேவை எண்ணை உள்ளிடுங்கள்




3. தேடல் கட்டத்தைத் தட்டுங்கள்.




4. நீங்கள் செல்லவிருக்கும் முகவரியை உள்ளிட்டு, பரிந்துரைக்கப்படும் பட்டியலிலிருந்து சரியான முகவரியைத் தேர்ந்தெடுங்கள்.

OR



5. பேருந்து நிறுத்தத்தின் எண்ணை உள்ளிட்டு, பரிந்துரைக்கப்படும் பட்டியலிலிருந்து சரியான பேருந்து நிறுத்தத்தைத் தேர்ந்தெடுங்கள்.


OR




6. பேருந்து சேவை எண்ணை உள்ளிட்டு, பரிந்துரைக்கப்படும் பட்டியலிலிருந்து சரியான பேருந்து சேவையைத் தேர்ந்தெடுங்கள்.

### படிநிலை 3


#### நீங்கள் விரும்பும் பயணத் தெரிவுகளைத் தேர்ந்தெடுங்கள்




7a. பொதுப் போக்குவரத்துக்கு, நீங்கள் விரும்பும் பயண முறையைத் தேர்ந்தெடுங்கள் (பேருந்துமட்டும், பெருவிரைவு ரயில் மட்டும், அல்லது இரண்டும்).



7b. நீங்கள் விரும்பும் தெரிவின மீது தட்டி, பயணப் பாதையை வரைபடத்தில் பாருங்கள்.



7c. பட்டைமீது தட்டி, அழுத்திக்கொண்டே, பயண விவரங்களைப் பார்வையிட மேலாகத் தள்ளிவிடுங்கள்.



8. வாகனம் ஓட்டிச் செல்ல, கார் சின்னத்தைத் தட்டுங்கள். சாதாரணமான வெவ்வேறு பயணப் பாதைகளைப் பார்வையிட, திரையின் அடியிலிருந்து வலதுபக்கமாகத் தள்ளிவிடுங்கள்.

### இணையப் பாதுகாப்புக் குறிப்புகள்

- உங்கள் சாதனங்களையும் செயலிகளையும் எப்போதும் புதுப்பித்து, அறியப்பட்ட பாதுகாப்பு பலவீனங்களிலிருந்து பாதுகாத்திடுங்கள்.
- இடத்தகவல் சேவை அம்சத்தை அணுக, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி அளித்திடுங்கள். உங்கள் நம்பிக்கைக் குரியவர்களுடன் மட்டுமே இடத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- நீங்கள் இருக்கும் இடத்தை செயலி உங்கள் சார்பில் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும் இயக்கத்தை முடக்கி வைத்திருங்கள்